



1010/02

April 26, 2023

BSE Limited
P J Towers, Dalal Street,
Fort Mumbai -400001
Scrip Code: 542216

National Stock Exchange of India Limited
"Exchange Plaza", Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra (East),
Mumbai – 400 051
Symbol: DALBHARAT

Subject: Newspaper Advertisement

Ref: Regulation 30 of the SEBI (LODR) Regulations 2015 ("Listing Regulations")

Dear Sir/Madam,

Pursuant to the Regulation 30 of SEBI Listing Regulations, please find attached copies of newspaper advertisement of Audited Financial Results of the Company for the quarter and year ended March 31, 2023, published in Financial Express and Dinamani on April 26, 2023.

The same has been made available on the Company's' website at www.dalmiabharat.com.

We request you to please take the same on record.

Thanking you,

Yours faithfully,

For Dalmia Bharat Limited

Rajeev Kumar
Company Secretary

Dalmia Bharat Limited

11th & 12th Floors, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110 001, India
t 91 11 23465100 f 91 11 2331 3303 w www.dalmiabharat.com CIN : L14200TN2013PLC112346
Registered Office: Dalmiapuram, Dist. Tiruchirapalli, Tamil Nadu- 621 651, India
A **Dalmia Bharat Group** company, www.dalmiabharat.com

IN THE NEWS

India renews push for easier visas for its firms in UK

India will keep pushing for easier visa rules for skilled professionals hired by its companies investing in Britain as it looks to finalize a free trade pact with the UK by end-2023, according to people with knowledge of the matter. This is in addition to New Delhi's longstanding pitch for more visas for Indian workers. **BLOOMBERG**

Now, you can use same WhatsApp on multiple phones

WhatsApp on Tuesday said it has introduced a feature that will allow its users to use the same WhatsApp account on multiple phones. The feature has started rolling out globally and will be available to everyone in the coming weeks, the Meta-owned platform said. **PTI**

IMC to host India calling conference on April 29

IMC Chamber of Commerce and Industry will host the IMC India Calling Conference, an annual networking platform for Indian and global players on April 29 at Hotel Taj in Mumbai. **FE BUREAU**

ROW OVER SALARY STRUCTURE

Air India pilots write to Ratan Tata, allege lack of respect by HR

ROHIT VAID
New Delhi, April 25

AIR INDIA PILOTS, who are up in arms against the airline's management's decision to unilaterally alter their salary structure and service conditions, on Tuesday sought Ratan Tata's intervention in resolving the issue.

A petition, signed by a little over 1,500 Air India pilots, alleged that the pilots' concerns are not being heard or addressed by the current HR team.

On April 17, Air India rolled out a revamped compensation structure for its pilots and cabin crew, which has since been rejected by the two pilot unions — Indian Commercial Pilots Association (ICPA) and Indian Pilots Guild (IPG) — on the grounds that the airline, in alleged violation of labour practices, did not consult them before finalising the new contracts. The two unions also urged their members not to sign/accept the revised contract and salary structure.

Air India was taken over by Tata Group in late January 2022.

In their petition, the pilots claimed that their morale is low and they are not being treated with "respect and dignity" by the present manage-

LIST OF GRIEVANCES

■ We have always been committed to Air India's success and have gone above and beyond to ensure that we provide our passengers with the best possible experience



■ As the Chairman Emeritus Ratan Tata, we believe that your benevolent leadership can help us find a solution that is fair and respectful to all parties



■ We feel that our concerns are not being heard or addressed by the current HR team. We are therefore respectfully requesting your assistance in addressing these issues

ment, and this could have a negative impact on their ability to perform duties.

"We have always been committed to Air India's success and have gone above and beyond to ensure that we provide our passengers with the best possible experience," the pilots said in the petition.

The pilots also said that they understand the challenges being faced by the airline are complex and added that "we are committed to working with the company to find solutions that will benefit all stakeholders".

"However, we feel that our concerns are not being heard or addressed by the current HR

team. We are therefore respectfully requesting your assistance in addressing these issues," the pilots said in the petition.

"As the Chairman Emeritus Ratan Tata, we believe that your benevolent leadership can help us find a solution that is fair and respectful to all parties involved," they wrote.

On Monday, chief human resources manager, Suresh Dutt Tripathi, in a video message, tried to assuage the pilots. "I am reaching directly to our flying staff through this platform as currently there is no recognised union at Air India. This is within the framework of the law," he said.

Low-cost airline kingpin prepares for life after AirAsia

ANURAG KOTOKY
April 25

ONE OF THE best-known names in global aviation is preparing to step back from the front lines.

Tony Fernandes, the larger-than-life character credited with revolutionising budget air travel in Asia, plans to focus more on areas such as health, education and private equity.



Aviation as my journey might be coming to an end. I've got to talk about succession planning.

— TONY FERNANDES, FOUNDER OF AIRASIA

The 58-year-old Malaysian would be moving on as the industry emerges from Covid. Like other carriers, AirAsia, the group Fernandes founded, was

flooded by the pandemic. It's no longer quite the empire it once was, having closed down ventures in Japan and India, but still operates airlines out of

Malaysia, Indonesia, Thailand and the Philippines, and plans a Cambodia launch. "Good leadership is to know when to go," Fernandes said in a recent interview in Singapore. "Aviation as my journey might be coming to an end. I've got to talk about succession planning. Exactly when I press the button, I don't know, but I want to talk about it because I want to attract the right leaders." — **BLOOMBERG**

Dalmia Bharat Limited

Powering Positive Transformation for PEOPLE. PLANET. PLANT.

With a carbon footprint of 463 kgCO₂/ton* of cementitious material, we have one of the lowest carbon footprints in the cement industry, globally. We are committed to bring positive transformation by contributing towards the preservation of our planet.

*Under Assurance

DALMIA BHARAT LIMITED

(CIN No: L14200TN2013PLC112346)

Regd. Office: Dalmiapuram - 621651, Distt. Tiruchirapalli (Tamil Nadu)

Phone 91 11 23465100 Website: www.dalmiabharat.com

Extract of the Audited Consolidated and Standalone Financial Results for the quarter and year ended 31st March, 2023

Particulars	For the quarter ended			For the year ended	
	31-03-23	31-12-22	31-03-22	31-03-23	31-03-22
	(Audited)	(Unaudited)	(Audited)*	(Audited)	(Audited)*
Consolidated financial results					
Total income from continuing operations	3,912	3,355	3,380	13,540	11,286
Profit before tax from continuing operations (after exceptional items & share of profit/(loss) of associate and joint venture)	733	288	361	1,325	1,152
Profit for the period/ year from continuing operations	608	214	270	1,083	837
Profit/(loss) for the period/ year from discontinued operations	1	4	1	(4)	8
Net profit for the period/ year after tax (continuing and discontinued operations)	609	218	271	1,079	845
Net profit for the period/ year after tax and non controlling interest					
Total comprehensive income/ (loss) for the period/ year [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	589	204	266	1,035	816
	415	287	67	(234)	2,660
Paid-up equity share capital-Face Value Rs. 2/- each					
Other equity	37	37	37	37	37
Earnings per share from continuing operations (not annualised)				15,591	16,024
Basic (In Rupees)	31.39	10.61	14.16	55.44	43.15
Diluted (In Rupees)	31.38	10.61	14.15	55.41	43.10
Earnings per share from discontinued operations (not annualised)					
Basic (In Rupees)	0.03	0.27	0.05	(0.22)	0.45
Diluted (In Rupees)	0.03	0.26	0.05	(0.22)	0.45
Earnings per share from continuing and discontinued operations (not annualised)					
Basic (In Rupees)	31.42	10.88	14.21	55.22	43.60
Diluted (In Rupees)	31.41	10.87	14.20	55.19	43.55
Standalone financial results					
Total income from operations	34	32	34	132	135
Other income	94	11	93	200	214
Profit before tax	95	12	96	205	195
Profit after tax	89	11	96	195	183

* Restated (refer note 4(ii)) of consolidated financial results.

Note : The above is an extract of the detailed format of financial results for the quarter and year ended 31-03-2023, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter and year ended 31-03-2023 are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.dalmiabharat.com

Place : New Delhi
Date : 25th April, 2023

(Puneet Yadu Dalmia)
Managing Director & CEO
DIN : 00022553

(Gautam Dalmia)
Managing Director
DIN : 00009758

ELECON
GEARING THE FUTURE

INDIA'S LARGEST INDUSTRIAL GEAR SOLUTION PROVIDER



Driving Innovation, Powering Industries, for over 70 years

For over 70 years, we have been delivering cutting-edge technology and revolutionary innovations to major sectors in India and beyond. Our unmatched expertise in gear design and manufacturing quality has enabled us to exceed our clients' expectations, establishing us as one of Asia's most trusted industrial gear and material handling equipment manufacturers.

Our unwavering commitment to excellence drives us to provide game-changing solutions to every industry we serve, with unmatched quality and service to our clients.

Subsidiaries: **benzlers** **radicon**

ELECON
GEARING THE FUTURE

INDIA'S LARGEST INDUSTRIAL GEAR SOLUTION PROVIDER

NEW EON SERIES

HELICAL AND BEVEL HELICAL GEAR UNITS

ELECON ENGINEERING COMPANY LIMITED
CIN: L29100GJ1960PLC001082
Regd. Office: Anand-Sojitra Road, Vallabh Vidyanagar-388120, Gujarat.
Ph: (02692) 237016 Fax: (02692) 227020

EXTRACT OF STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND FINANCIAL YEAR ENDED ON 31st MARCH, 2023 (Rs. in Lakhs)

Sr. No	PARTICULARS	STANDALONE				CONSOLIDATED			
		Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended	
		31.03.2023	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2023	31.03.2022
		(Audited)							
1	Total Income from Operations	33,054.18	24,759.65	1,19,699.24	89,281.67	42,454.45	33,152.49	1,52,968.21	1,21,194.58
2	Net Profit/(Loss) for the period (before taxes, Exceptional and/or Extraordinary items)	7,393.75	3,934.78	24,645.85	12,361.25	8,409.61	5,379.76	29,982.79	17,052.64
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	7,393.75	3,934.78	24,645.85	12,361.25	8,409.61	5,379.76	29,982.79	17,052.64
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	5,938.84	3,351.82	18,814.88	9,551.78	6,794.51	4,630.44	23,749.35	14,049.25
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income(after tax))	5,962.87	3,246.52	18,752.03	9,266.99	7,082.77	4,496.66	24,457.96	13,547.74
6	Equity Share Capital Paid-up Equity Share Capital (Face Value of the share Rs. 2/-)	2,244.00	2,244.00	2,244.00	2,244.00	2,244.00	2,244.00	2,244.00	2,244.00
7	Reserves (excluding Revaluation Reserves)			1,05,691.96	88,510.73			1,25,666.95	1,02,779.78
8	Earnings per share (of Rs. 2/- each) (for continuing and discontinuing operations)								
	(a) Basic (Rs.)	5.29	2.99	16.77	8.51	6.06	4.13	21.17	12.52
	(b) Diluted (Rs.)	5.29	2.99	16.77	8.51	6.06	4.13	21.17	12.52

Notes:

- The above is an extract of the detailed format of Quarterly and Yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Yearly Financial Results are available on the websites of the Bombay Stock Exchange (www.bseindia.com), the National Stock Exchange of India Ltd. (www.nseindia.com) and on Company's website (www.elecon.com)
- The above audited standalone & consolidated financial results for the quarter and year ended 31st March, 2023 were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 25th April, 2023. The Statutory Auditors have expressed an unmodified conclusion on these standalone & consolidated financial results. The review report has been filed with the stock exchanges and is available on the Company's website.
- As per Ind AS 108 - 'Operating Segments', the Company has reported segment information under two segments i.e. 1) Transmission Equipment and 2) Material Handling Equipment
- The Board of Directors has recommended Final Dividend of INR 2.00 (i.e. 100%) per Equity Share of INR 2.00 each.
- Previous period figures have been regrouped / reclassified wherever necessary.

Standalone Financials (YOY)



Consolidated Financials (YOY)



Place : Vallabh Vidyanagar
Date : 25th April, 2023

Email: investor.relations@elecon.com Website: www.elecon.com

For and on behalf of Board of Directors,
Prayasvin B. Patel
Chairman & Managing Director (DIN : 00037394)

